

திவாந்தைக் கிழந்துபல்கலைக் கலைஞர்,

இந்தியாவில் பூப்போமா - அடிப்படை (மாட்டும் 01)

திருச்சிப்பாட்டே 2006

MPZ 1331 / MPF 1331 - பிரபுவாக தஸ்விரம் - வினாக்கள் II



102

நாள் : மேற்கூரையிலிருந்து

திங்கி : 11-03-2007

காலை : 0930 - 1230 hrs.

ஒவ்வொரு புதுதியலைக்காலம் சூகங் குறைந்தது ஒரு விஸ்தாவை
- சோழ இந்திய நாட்காலி, இடுங்கால ஆண் (06) விளாக்
- காந்தக மட்டும் விடையளிக்க.

கூவிக்கால் பொழுதிகளை பார்வதால்தான்.

நீங்கையின் காலங்களைப் பிரபுவாக கூவிக்கால் பொழுதியாக
பார்வதால் பேரியானு.

புதுதி - A

- 1) ஓர் கூவிக்கால புள்ளி 0 மலைக்கால $t=0$ பொழுதில் தீர்ப்புப்பகல்
புதுதி சூரிய மூர்முடுகள் f எடுத்து ஒரு போக்காடு OP
யல் கியங்குமின்றது. அந்தக்கால புள்ளி நெண்டிலை ஒய்விலை
ஏந்தின்றது. கூவிக்காலப்பார்வதாக 0 மலைக்கால புள்ப்படி P நகர்
பெற்றின்றது. கூவிக்காலப்பார்வதாக 0 மலைக்கால புள்ப்படி P நகர்
பெற்றின்றது. கூவிக்காலப்பார்வதாக 0 மலைக்கால புள்ப்படி P நகர்
 $t=t_0, 2t_0, 4t_0$ பொழுதிகளில் நெண்டின்றது. கிணிவிட $AB = BC = a$
எனும். கியங்கு சமநபர்த்தி பிரபுவாகின்றது,
(a) (i) $U = 3a/2t_0$ (ii) $f = a/3t_0^2$ எனக் காட்டுக் கூ.

(b) கிணிவிடங்கள் CP, OA என்பவற்றை கார்ப்பாக காண்க.

(c) பயங்கரம் OP க்காலை ஒமாந்த பொழுதிக்கால் காண்க.

புதுதி உறையினையும், ஆர்மூநஸ் - பொது உறையினையும்
உற்றுங்.

- 2) நீர் பார்வாக 8 km/h காலியுடன் கியங்கும் ஓர் உடுடு புள்ளி A மலைக்கால்,
நினைவிகள் 150° , 10 km கூராக்கியுள்ள புள்ளி B யாக்க பயணிக்கிறார்).
அதன்படி B யாக்க போக்கு 10 km கூராக்கியுள்ள புள்ளி C யாக்க
பயணிக்கிறது. நீர் 4 km/h மாறாக்காலியுடன் ஏதாங்கிலைக்கால
பொதுத் தீர்மானம் கியங்கும், கிண சுதந்திப்பாக்கியும் படுத்துக்
- தீப்பட புதுதீய நினைவுகளையும், C முதல்வழிக்கு எடுத்த ஒமாந்த
பொதும் 2 மலைக்காலம் 20 நிமிடங்கள் என்கும் காட்டுக் கூ.

03. 56 m 2 மீறுமேட்டு நிலவங்குத்து முன்பாகவேயில் கிடைக்கும் வெள்ளினாங்கி எழியப்பட்ட சூலிநின்றையானது 4 செங்கண்ணிலிருப்பது, முன்பாகவேயில் அடிப்படைக்கிழவுத்து 32 m நூற்றும் கடலோர் விழுகின்றது. சூலிநின்றையை எழியாக்காவதன்தொழில் நிறையெல்லாம் காரணம்.

முன்பாகவேயில் செங்குத்தான் நிலவங்குத்துத் துளங்கில் சூலிநின்றையானது கியங்குகின்றது. கிரஸ்டால்சு சூலிநின்றையானது அதை விடுதலைப் போல் அதை நிலவங்குத்தான்தில் அதை கடிப்பதன் நிலையிடுதல் அதை விடுதலை அமுல்கும் விடுதலால் சூலிநின்கி எழியப்படுகின்றது. அந்துள்ளின்றைக் கடலோர் வாசுவழக்குத் தமங்கும் விடுதலையும், சூலிநின்றைக் கடலோர் விடுதலையும் புள்ளிக்கால்கிடைப்பட்ட சூரியதொழில் நால்கள்.

04. (a) ஒரே ஆக்ரையுடைய A, B, C எழும் ஏப்பளவை தொழிலாக்கி பெற்றியோ 1m, 2m, 4m நிலைப்படிகளையுடையதால்.
கிள்க்காலாங்கள் ஓர் விடுதலாட்டுத்தொடர்ச்சுகளில் கியங்குக்கூடியவை, B முன்று A, C யாகும் கிடையால் உள்ளது. கிரஸ்டால் வெளியிடுதலை பொதுக்கும் விடுதலையிடுதல் மீன் குள்ளதாக்குவதும் E முகம் கூறப்பட்டில் B, C ஒய்வாய்வுக்குடன் A முன்று B முக விடுங்கி புதுக்குடன் எழியப்படுகின்றது. முகவாய்வு பொதுக்குவில் மீன் A, B யானது புதுக்குடன் குறையே $\left(\frac{1-2\epsilon}{3}\right)u$, $3(1+\epsilon)\frac{u}{3}$ என்காட்டுக்

கிரஸ்டால்சு பொதுக்குவில் மீன் B, C யானது புதுக்குடன் காரணம் காரணம்.

- (b) குறையால் 2 மிம் பெரிய ஒழுட்டுப்பியான்கிழவுத்து கிள்க்கிடுத்தொடர்ச்சு 8 m 2 மீறுக்கிழவால் புள்ளி வரை 1.2 m³/min எழும் பின்கில் நிரப்பனது கிடைக்கப்படுகின்றது. கிடைக்கப்படும் நிரப்பனது குழந்தைப்பெருப் 0.005 m³ 2 குடைய ஓர் குடையால் கிடையாக ஒவ்வொருப்பும் கிடையால் ஒவ்வொருப்பும் 60% மூலம் போட்டுக்கு 1 செங்கணில் வடிவங்கப்படும் சுக்கிடையெல் நால்கள்.

புதிய - B

15. 2, 1, 2, 3, 2, 1 N எனும் பாக்மண்டையுடைய வளர்ச்சி முறையே, ஓர் 2A பக்கந்தீர்ப்புடைய ஏழாங்கால அழுகினாணியின் பக்கநாங்காலின் பகுதிகளுக்கான் குறிக்கும் கீழெண்டில் AB, BC, CD, ED, EF, AF எடுப்பே நூல்கு கீழ்க்கண்டுள்ளது.

குஞ்சிநாங்கு வளர்ச்சியின் முன்று AC எடுப்பே நூல்கும் 2 $\sqrt{3}$ N பாக்மண்டையை ஏழாலி வளர்ச்சியுடன் ஓர் கிணற்றிக்கு ஒடுக்கும் எண்காட்டுக் கூடு.

அவ்விதமானியின் பாக்மண்டை காலனால்.

வளர்ச்சியின் வளர்ச்சியின் நூல்க்கங்கீர்ப்பும் FA = X கீல் விட்டுத்தொல்லின், குஞ்சிநாங்குயினாலும் கிணற்றியல்வாசு ஓர் ஏழாலி வளர்ச்சிக் குதுக்கும் எண்காட்டுக் கூடு.

AX கீல் நீளாக்கத்தைக் காணிக்கு.


இருபுரு முடிந்தியுள்ள A, B எனும் நூல்க்கிளிகளின் இலை 3d நீளமும் 8W இடிமூலியுடைய ஓர் சிரஞ்சு வளர்ச்சியை கட்டி போக ஒய்வூயுள்ளது. கிண்டு PA = AB = BQ = d. P யல் W இடிமூலியுடைய சுமூலியால்லோ ரஞ்சாங்காலிடப் பகுதி போக கட்டப்பட்டது A பக்கநி காலாழும் கூழுப்பைப் போன்று. கட்டந்தின் புவயிர்ப்புமையந்தின் கூரங்கால் P யல் கிழங்கு காலனால்.

மேலுள்ளதாக கிண்ணாலோடு W, இடிமூலியுடைய சுமூலியால்லோ ஓர்வுல் ரஞ்சாங்காலிடப்படும் போக நூல்க்கிளிகள் A, B காலினால் நூல்க்காலிடப்படும் வளர்ச்சியை கூலிகாலம். W, ஜக் காலனால்.

PQ என்றால் இடிமூலிக்குஞ்சுக்காலக்கிளில் கூக்கும் ஓர் கிணற்றிக்கீடுப்படி M, சுமூலியால்லப்பட்ட கட்டந்தின் பிருதியாகிக்கப்படும் போக A யல் மூத்தாங்கும் 3:2 எனும் விகங்கால் அங்கினிக்கும் எண்டின் M = 3Wd எண்காட்டுக் கூடு.


07. (a) 1 : 2 ஸ் புலவர்ப்பு தடையுமிடையே ஓர் ஏணியானது ஓர் நிலைக்குநீஞ்சுமிகிள் ஓர் மூலம் கருடான் கிடைத் தோக்கிறும் மேற்கொயுமினை ஓர் கருடான் சுவாகுங்கு எழிபாக்கும் கிழக்கும் வெண்ணாம், ஏணியிலே புலவர்ப்பு தையை சிவாகுங்கு அங்கில் கிருங்களை சாய்ந்து ஒவ்வொன்றைக்கிடையானால் ஒவ்வொட்டு ஒத்துப்பிரிவிகளிலும் 2-பாய்வுக்குமாகம் $\mu = 2$ எணியானது நிலைப்படியில் கூட இந்தானாக்கிள்ப் போது வழங்கும் தூஷ்யாக்காலும் கிடப்பான்.

$$\text{Cot } \theta = \frac{2\mu}{2 - \mu^2} \text{ என்கூட்டாட்டாக.}$$



(b) ஓர் பாரமான திருமண இந்தானாக்கு, நிலைப்பான் A, B எனும் இந்தானாக்காலை அமைக்கும் கிட சாய்வான சுலாங்களில் பெல்லி இய்வாற்றாக. A கூடப்படுவு, B சூழ்நிலைப்பாக்கும்கூட இந்தானாக்கில் நிலைப்பான் அவைவாசியாயிலே B குணத் $\tan^{-1} \left(\frac{\sin \alpha}{2 - \cos \alpha} \right)$ ஆக வெண்டும் என்கூட்டாட்டாக

ஓர் கூட்டுப்பல் ABCDEF கூணத் AC யல் ஏப்படுக நால்கெப்பால்வாடு, B, C யல் மேற்கொண்டு 600 N, 300N கிரித்தாக்கமை காட்டுகின்றது. A, D யல் பூந்தாங்காக்காலைக் காரணம். வெற்று மேற்கொயப்படயன்படுத்தி இந்தானில் கூந்த உறைச்சுக்காக காரணப்படுவு, எங்கொள்வானில் உடைப்பு காரணப்படும் என்கூட்டாட்டாக.



09. O எல் தையமாக்டும் மற்றுமின்டைய ஓர் வட்டத் தூண்டிலாக்கு C எல் தையமாக்டும் A மின்றுமின்டை வட்டப்பகுதி அக்ஷப்படியாக இலம் நெடு ஏனைய பகுதிகளிடத்தில்லை. கிண்டு DC = a ஆகும்.

கிண்டுகட்ட மூன்று ஓர் சிரான சிறப்புக்கிளிஸ் அங்கு கூம் இரிமீன்குங்காக கிழக்கும் 200x200மீம் C யான்து 0 ஹார்ட் நீட்சு கிழக்குமியும் கால்காக அவிட்சுக்கப்பட்டுள்ளது. சுயாசின பிப்பர்ப்பிலாக்கு 0 ஆன்து, $\frac{11}{4} a$ இடுக்கிளிஸ் கிழக்குப்புறாக்காட்டுக்.

7 மின்றுமின்டைய இரிமீன்குங்கு வட்டங்கட்டுமூன்து தையம் h இடுக்கிளிஸ் கிழக்கும் உண்மைம் அவிட்சுக்கப்பட்டுமின்மீன் அங்கீகா தையம் $\frac{\gamma^2}{4h}$ என்கிறதார்கள்.

- (a) சார்ட்ட்க்கி 11.5, 7.5 புதை கிரு போகாக்காங்கள் மூன்து கலப்புப்புறாகம் மூன்றில்லை இரண்டு வாயில்கள் 4.5 kg கூடும் இரிமீன் 40 kg கூடும் ஆகும். ஒவ்வொராக போகாக்காங்கள் இரிமீன்தையும் அவிட்சுக்கிளிஸ் நன்றாவுக்காரிஸ் பிரிசுக்குங்கு ஆகும் காரணம்.
- (b) 0.8 சார்ட்ட்க்கியுடைய ஓர் திருவங்கிளின் 100 கிராம் 0.96 சார்ட்ட்க்கியுடைய ஓர் திருவங்கிளின் 80 cm³ கூடும் கலங்கப்படுகின்றது. சொன்னாலோன் பிரைஸ்ம் ஏழ்பத்தூண்டு.
- நெடுநால்லை சார்ட்ட்க்கிளையாக வாண்டு.